

சுற்றி வீற்கலைப்புகள்

வெள்ளியம் 6

மே 2015

பொதுமக்களும் போராளிகளும்

அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் தமிழீழ மக்களின் பரந்து பட்ட ஆதரவுடன் நாம் செயற்பட்டுவரும் இவ்வேளையில், எம்மக்களிடமே கொள்ளையடித்தும், வழிப்பறி செய்தும், கப்பம்வாங்கியும், இயக்கத்தின் பெயரைச்சொல்லிப் பணம்சேகரித்தும் வரும் சமூகவிரோதக் கும்பல்கள் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கின்றன. விடுதலைப் போராளிகளை ஒடுக்குமுறை அரசிற்சூக் காட்டிக்கொடுப்பவர்போல இச் சமூகவிரோதச் செயல்களைச் செய்யும் சமூகவிரோதக் கும்பல்களும் துரோகிகளே.

'இயக்கம்' என்ற பெயரில், போராளிகள்' என்ற போர்வையில், 'போராட்டம்' என்ற சாக்கில் நாளாந்தம் நடைபெற்றுவரும் சமூக விரோத நடவடிக்கைகளே எண்ணற்றவை. தனியார் நிறுவனங்கள், சமூக ஸ்தாபனங்கள், கல்வி நிலையங்கள், மத பீடங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் சதா துறையாடப்பட்டு வருகின்றன. ஏழைத் தொழிலாளர்களின் ஊதியங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. வயோதிபர்களின் ஓய்வுப் பணம் அபகரிக்கப்படுகிறது. தனியார் வாகனங்கள் கண்டபடி கடத்தப்படுகிறது. பணமாகவும், பொருளாகவும் மக்கள் சொத்து சதா பறிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக தொழிலாளர்கள், விவசாயிகள், அரச ஊழியர்கள், மத குருக்கள், மாணவர்கள், வயோதிபர்கள் என்ற ரீதியில் பரந்துபட்ட மக்கள் பாரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா ஆயுதப்படையினரின் கெடுபிடிகளால் நொந்துபோயிருக்கும் எம்மக்களை "வெந்த புண்ணிலே வேல்பாய்ச்சுதல்" போல மேலும் நோகவைக்கும் விதத்தில் இச்சமூகவிரோதக் கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு இராணுவத்தினதும், இச்சமூகவிரோதிகளினதும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது, இவர்களை அழித்தொழிப்பதற்கு மக்கள் எமக்குப் பக்கபலமாக அமைவர் என்பது திண்ணம். சமூக விரோதிகள் அழிப்போம்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!

பிரதீபாநிபதி கிசியணைக் வெள்ளியம்





தமிழீழ விடுதலைப் புலிகள் Liberation Tigers of Tamil Eelam

(UK Branch) (பிரித்தானியக் கிளை)

30 April 1986.

000189

PRESS STATEMENT

It is with great sense of sorrow that we wish to inform that there has been a major clash between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Tamil Eelam Liberation Organisation (TELO) in Jaffna. Armed confrontation broke out following the kidnaping of two leading members of the LTTE and the murder of one of our senior commanders Capt. Lingam by the TELO. The LTTE guerrilla formation were compelled to take punitive action by raiding TELO bases in Jaffna peninsula to rescue the kidnaped members and in that process several TELO guerrillas have been killed and arms and ammunitions captured.

The quarrel started when the armed TELO members attacked the public in Jaffna for observing hartal in memory of an LTTE field commander Major Aruna who was killed in a sea battle with the Sri Lankan navy on Friday. The TELO members irritated by the overwhelming support given by the people of Jaffna to the LTTE, attacked the civilians blaming them for not commemorating their dead fighters. When two senior members of the LTTE intervened to protect the public, they were manhandled and abducted. There after one of the senior commanders of the LTTE approached TELO leaders to seek the release of the kidnaped members. The TELO responded by shooting the LTTE commander dead.

This unprovoked murder and abduction forced the Tigers to take armed action to secure the release of our senior members. LTTE guerrillas raided several TELO bases and in the clashes several TELO guerrillas were killed and a large number surrendered with their weapons. One of our fighters was killed.

The LTTE is deeply grieved over the unfortunate incident precipitated by the irresponsible and indisciplined conduct of the TELO.

POLITICAL COMMITTEE,
LIBERATION TIGERS OF TAMIL EELAM.

(This Statement is re-issued in London)

LTTE (UK Branch)
BM BOX 5973
LONDON WC1N 3XX

மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகள்.

TELO இனரால் மேற்கொள்ளப்பட்ட சமூக விரோதச் செயல்களில் சிலவற்றை மட்டும் உரிய விளக்கங்களோடு கீழே தருகிறோம்.

EPRUF, PLOT இனரால் சமூகவிரோதச் செயல்கள் எய்த

அடுத்த வெளியீட்டில் இடம்பெறும்.

29.6.85:- ரெலோ இயக்கத்தினர் விடத்தல் தீவில் நடைபெற்ற ஒரு பாட்டுப் பிரச்சாரத்தில் இவ்வியக்கப் பொறுப்பாளர் சேகர் எடுப்பவரின் அங்கம் கொலை செய்யப்பட்ட தால் எம்.யோசப் எடுப்பவரை சுட்டுக்கொன்றதால் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் காயம், காலிஷம் சுட்டுள்ளனர்.

3.7.85:- மட்டக்களத்தில் எடுக்கும் இடத்தில் உள்ள மூசா எடுப்பவரது கடைபில் உள்ள பொருட்கள் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன அவற்றில் விபரம் வருமாறு -

உட்ப்பு வகைகள்.

| | | | | |
|-----------------------------|-------|---------|----------------------------|-------------|
| 1. அமெரிக்கக் ஜோஜர் | 3 | சாற்கள் | 24. வெள்ளைத் துணி | 80/20 |
| 2. சித்தந்திக் | 9 | " " | 25. பட்டர் நைலோக் | 1 பீஸ் |
| 3. இந்தியா வோயில் | 4 | " " | 26. சேட் வகைகள் | 15-20 |
| 4. சிலோக் வோயில் | 3 | " " | 27. அரிதால் பெடியக் | 20-25 |
| 5. சிலோக் மூளி | 2 | " " | 28. காற்சட்டை | 10-15 |
| 6. அற்றைவல் | 3 | " " | 29. கீழவர் சேட், கா. | 40-45 |
| 7. கைத்தறி | 2 | " " | 30. றிய பெடியக் | 10-15 |
| 8. சிலோக் | 1 | " " | 31. ரி சேட் | 20-25 |
| 9. கவுக் வகைகள் | 20-25 | | 32. சிறிய கவுக் | 15-20 |
| 10. சீத்தை | 2 | கலர் | 33. வெள்ளை பெடியக் | 08 |
| 11. பப்பிளிக் பீஸ் | 9 | " " | 34. இந்தியக் யாணை மார்க் | 22 பற்றிக் |
| 12. சீத்தை பீஸ் | 9 | " " | 35. இந்தியக் புவாளி மார்க் | 12 பற்றிக் |
| 13. பொலிஸ்டர் | 2 | " " | 36. இந்தியக் வெள்ளை | 08 சாரம் |
| 14. அய்யுடு | 3 | " " | 37. மட்டக்களப்பு | 25-30 சாரம் |
| 15. சேட் துணி | 4 | " " | 38. சிறிய | 15-20 சாரம் |
| 16. ஜப்பாக் பொலிஸ்டர் | 5 | " " | 39. பொலிஸ்டர் | 15-18 சாரம் |
| 17. சற்றிக் பொலிஸ்டர் | 5 | " " | 40. துவாய்கள் | 02 |
| 18. பெல்லி துணி | 5 | " " | 41. பெண்கள் பெடியக் | 10 |
| 19. தாவணி | 4 | " " | 42. பெண்கள் லேட்சி | 10 |
| 20. பொலிஸ்டர் புள்ளி | 4 | " " | 43. கை லேட்சிகள் | 15 |
| 21. குருபாணி துணி | 3 | " " | 44. தலையணை உறைகள் | 10 |
| 22. அமெரிக்கக் ஜோஜர் | 2 | " " | 45. சிங்கப்பூர் ஜட்டிகள் | 12 |
| 23. வெள்ளைப் பப்பிளிக் பீஸ் | 1 | - - | 46. பிறசியர்கள் | 02 |

பணம், நகை.

| | | | |
|------------------------------|------------|-------------------------|---------|
| 1. கவர் சுட்டில் வைத்திருந்த | 5,000 ரூபா | 4.1 சல்கிளி | 2 பவுக் |
| 2. செப்புக்குள் வைத்திருந்த | 550 " " | 5.1 சிற்றச்சல் மகிக்கடு | |
| 3. லாச்சியிலும் வைத்திருந்த | 450 " " | | |

துவிச்சக்கரவண்டிச் சாமான்கள்.

| | | | |
|-------------------------|------|-----------------------|------------|
| 1. மூலி போக்கு | - 2 | 10. ஏசியா சீர் | - 3 |
| 2. மூலி, பிடி ரிம்ம்கள் | - 7 | 11. சைக்கிள் கம்பி- | 2 பெட்டி. |
| 3. ரயர்கள் | - 13 | 12. ஏசியா பெடல்- | 6 |
| 4. ரியூப் | - 10 | 13. பிடி, மூலி குடம்- | 6 |
| 5. காட்கிரில் | - 3 | 14. கெற், டைனமோ- | 2 |
| 6. காட்கிரில் ஐனி | - 6 | 15. பிறேக் கட்டை | - 1 பெட்டி |
| 7. செயிஸ் | - 4 | 16. நடுக்கிண்கி | - 1 பெட்டி |
| 8. மக்காட் | - 2 | 17. மீன் குழுத் | - 1 பெட்டி |
| 9. காட்கிரில் விவர் | - 6 | | |

இதர பொருட்கள்

| | | | |
|------------------------------|------------|-----------------------------|------|
| 1. மேசைக்கத்தி | = 1 | 21. 3/3. பெரிய டோச் | - |
| 2. பிறிஸ்டல் பண்டல் | - 1½ | 22. 5/2. சிறிய டோச் | - |
| 3. வண்டர் லைற் பெரியது | - 20 கட்டி | 23. வி லையுயர்ந்த பவுடர் | - 13 |
| 4. வண்டர் லைற் சிறியது | - 25 கட்டி | 24. பெரிய மீன் ரிண்கள் | - 14 |
| 5. லைவ்வோய் சோப் | - 12 | 25. சிறிய மீன் ரிண்கள் | - 10 |
| 6. லிளோவைற் சோப் | - 24 | 26. மோல்கிரில் போத்தல் | - 1 |
| 7. நீல சோப் | - 36 | 27. கொல்டோ போத்தல் | - 1 |
| 8. சலி லைற் சோப் | - 14 | 28. கற்கண்டு போத்தல் | - 1 |
| 9. நெக்சோலு சோப் | - 11 | 29. மலிபன் பிலிகட் போ, | - 1 |
| 10. ராணி சோப் | - 5 | 30. லக்டோஜன் பைக்கட் | - 2 |
| 11. கோம்பா சோப் | - 4 | 31. நெஸ்பிறே பைக்கட் | - 3 |
| 12. பேபி சோப் | - 5 | 32. நெஸ்டோமோல்ட் பை, | 3 |
| 13. லகில் சோப் | - 12 | 33. புரேட்டி டென்கில் போத், | 2 |
| 14. பற்றரி | 1½ பெட்டி | 34. நெஸ்டோமோல்ட் | - 4 |
| 15. பார் சோப் | 5½ | 35. ஜாம் போத்தல் | - 8 |
| 16. ஒறேக் பைக்கட் | 15 | 36. மோல்டோவா சிறி, போ | 3 |
| 17. சிக்னல், எல். ஆர். "" | 1 | 37. வீவா சிறிய போத்தல் | - 3 |
| 18. ஆர். வி. ஜி. பீடி பண்டல் | 2 | 38. கார்லிகில் போத்தல் | - 4 |
| 19. தீப்பெட்டி டசிக் | 18 | 39. பேபி ஒடிக்கொலன் போ | 2 |
| 20. சுருதக்கீர் போச்சி | 4 | | |

21.08.85:-மருக்கோவில் குருவானவருடைய ஜீப் வண்டியை பலவந்தமாக கடத்த முற்பட்டனர்.

23.08.85:-மணலூர் பகுதியில் கப்பமரக்காயர் எடுப்பவரிடமிருந்து 12,000 ரூபாய் பணம் இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

17.10.85:-மருக்கோவில் குருவானவரது ஜீப் வண்டியை கிண்கும் பலவந்தமாக கடத்த முற்பட்டபோது எம்மவர்கள் தலையிட்டுத் தடுத்தனர்.

25-05.10.85:-இக்காலப்பகுதியில் சாமுவேலில் நீர்பாசன இலாகாவுக்குச் சொந்தமான வாடி ஒன்றை இவர்களால் கடத்தப்பட்டது.

12,12.85:-மாவட்டக்கேள்வி எக்ஸ்பிரஸ் இடத்தில் உழவு இயந்திரம் ஒன்று இவர்களால் கட்டப்பட்டது.

14-21.12.85:-இக்காலப்பகுதியில் நாச்சிகுடாவைச் சேர்ந்த இல்லையாள் ஒருவரின் வாகனம் ஒன்று அரிசி மாவுடன் கட்டப்பட்டது.

01.01.86:-புலகனிப்பகுதியில் வைத்த உழவு இயந்திரம் ஒன்று இவ்வியக்கத்தினரால் கட்டப்பட்டது.

1.வைகாசி மாதம் வவுனியா, மலையாள வீதியில் உள்ள 7ம் கட்டையில் வைத்த சமீபகம் எப்பவரது லொறி மறிக்கப்பட்டு 25,000 ரூபா கொள் ளையடிக்கப்பட்டுள்ளது.

2)இதே தினம் மலையாளச் சேர்ந்த சௌந்தரநாயகம் எப்பவரது சீமெந்து லொறி மறிக்கப்பட்டு 40,000 ரூபா கொள் ளையிடப்பட்டது பின் மொது த ளையிட்டால் 29,500 ரூபா திருப்பிக் கொடுக்கப்பட்டது.

3)ஆதிமாதம் செட்டிக்கோட்டம், மலையாள வீதியில் வைத்த (டொபி) இனிப்பு வியாபாரம் செயிப வரிடமிருந்து ஈ.எல்.எல்.வாட், இனிப்புகள், பணம் 30,000 ரூபா காசோ ளைகள் ஆகியன கொள் ளையடிக்கப்பட்டுள்ளது.

4)ஆதிமாதம் வவுனியாவைச் சேர்ந்த டாக்டர் ராசகுரை எப்பவரிடம் வாட்(ஈ.எல்.எல்) கட்டப்பட்டது. இதுவரை கொடுக்கப்படவில்லை.

5)ஆதிமாதம் பாவற்குளத்தில் உள்ள அரகத்தல்லா எல்லும் வியாபாரியின் ஜெனரெட்டர் கொள் ளையிடப்பட்டுள்ளது.

6)ஆதிமாதம் செட்டிக்கோட்டைச் சேர்ந்த மில் முதலாளி சமீபகத்திடமிருந்து 260 உழந்து முடைகள் கொள் ளையிடப்பட்டன.

7)வவுனியா மாவட்டத்தில் உள்ள சிவசுக்குளம் என்ற இடத்தைச் சேர்ந்த செல்லத்தாரை எப்பவருக்குச் சொந்தமான சி.சி.125 மோட்டார் சைக்கிள் ஒன்று கொள் ளையிடப் பட்டது.

8)வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பட்டாச்சி சோலை எல்லும் இடத்தில் உள்ள அத்தல் ஜமால் எப்பவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டப்பட்டது.

9)வவுனியா வவு பரிபாலன உத்தியோகஸ்தரான சிற்றம்பலம் எப்பவரது கார் கட்டப் பட்டது.

10)வவுனியா, கண்டி வீதியிலுள்ள லாக்கால் மோட்டார் கட்டையில் உள்ள வாட் கட்டப்பட்டது.

11)செட்டிக்கோட்டம் திருநாவுக்கரசு எப்பவரிடம் வாட் கட்டப்பட்டது.

12)நடராசா எப்பவரிடம் உழவு இயந்திரம் கொள் ளையிடப்பட்டது.

13)19.01.85 இல் புதியக்குளத்தில் முன்று வீடுகளில் கொள் ளையடித்தவிட்டு நான்காவது வீட்டில் கொள் ளையடிக்க முயன்றபோது மக்கள் இவர்களைப் பிடித்து அர்வலமாக அழைத் துச் சென்றனர். வழியில் ரெலோவின் மந்தைய உறுப்பினர்கள் வந்து பலவந்தமாக மீட்டுச் சென்றனர்.



தமிழீழ விடுதலைப் புலிகள் Liberation Tigers of Tamil Eelam

(UK Branch) (பிரித்தானியக் கிளை)

Madras,

000539

4th May 1986.

PRESS STATEMENT

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) deny any involvement in the bomb blast of the Air Lanka plane, at Katunayake Airport, we consider this an act of pure terrorism aimed to kill innocent civilians which deserve outright condemnation.

Sri Lanka National Security Minister Mr. Lalith Athulath Muthali's statement, that he had intercepted a wireless message from Madras alleging our involvement in the bomb blast is a malicious distortion of truth, fabricated by the Sri Lankan Government to undermine the image of our movement and to portray us as a terrorist organisation.

Our liberation struggle is against the Sri Lankan State and its apparatus of terror, the Armed Forces but not against the civilians whether they are Sri Lankan or foreigners.

Sri Lanka's intention is to drive a wedge between LTTE and the Government of India by portraying us as extremists opposed to a political solution and therefore Sri Lanka advances a theory that LTTE has done this operation to undermine the peace mission of the Indian delegation.

We wish to say that LTTE favours a political solution that should guarantee the freedom and dignity of our people and therefore we fully support India's genuine effort to bring about a political settlement through peaceful negotiation.

POLITICAL COMMITTEE,
LIBERATION TIGERS OF TAMIL EELAM.

(This statement is re-issued in London)

LTTE'S TALLY

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) claims that it has killed 496 Sri Lankan security personnel in the first four months this year.

It lost 54 militants in the same period.

The LTTE's press release states that its fighters shot down or damaged 7 helicopters.

A plane and a patrol boat were damaged.

A patrol boat and 18 military vehicles were completely destroyed.

BOMBING OF LIBYA

7

AMERICA'S INTERNATIONAL TERRORISM

26th April 1986

Saturday Review

This is the text of a statement (dated 17th April) handed over by Muslim Organisations in Jaffna to the Govt. Agent, Jaffna, for transmission to President Jayewardene:

We the Muslims of Jaffna consider the recent air attacks on the Libyan cities of Tripoli and Benghazi by American fighter-bombers as the culmination of the international terrorism of America and its closest ally Israel. Several planes operating from bases in Britain have attacked civilian targets including foreign Embassy buildings.

Several women and innocent children are among the casualties and many others were injured.

The Muslim Organisations in Jaffna have organised a demonstration and Hartal today (17-04-1986) in protest against the unwanted atrocities committed by the American imperialistic Government against the Muslims of Libya. We feel that the Americans consider Libya as an obstacle against its imperialistic designs in the oil rich Arab states.

We regret that the Sri Lankan Government has not expressed its condemnation of the high-handed acts of the Reagan administration.

We request the Sri Lankan Government to reflect the feelings of the Muslims of Sri Lanka as well as that of the other peace loving citizens of this country in this matter.

We desire that the Sri Lankan Government should express its solidarity with the Libyan people and their leader Colonel Muammar Gaddafi in safeguarding its independence, sovereignty and territorial integrity. We request the Government of Sri Lanka to urge the United States Government to respect world opinion and to desist from any further attacks on Libyan territory.

SELVASANNITHY & RUPAVAHINI

Sri Lanka's State TV Rupavahini announced on Sunday night (20th April) that devotees could freely worship at Selvasannithy Temple—an indirect reference to our story the previous day (SR, 19th April).

On Monday morning, the temple chariot was set on fire by Security personnel and the temple area turned into a battleground.

Rupavahini predictably reported that 'terrorists' had burnt the temple chariot!

Early on Monday morning there was a fierce 2-hour shoot-out between Liberation Tiger militants and security personnel who had moved out of the army camp sited opposite the Temple. Seven soldiers were killed.

Reprisals led to the killing of 3 people, including the priest of the temple.

In the evening, a bomber dropped 14 bombs on the temple complex and helicopters strafed the houses surrounding the temple.

A fact-finding team which included the Govt. Agent, Jaffna, visited the temple on Wednesday.

The team found two charred skeletons (one that of a female) at the site.

The 40-foot chariot, worth Rs. 4.5 million, has been burnt to ashes. The 2½ ton temple bell, worth Rs. 1.5 million, is in smithereens. The temple complex too has been badly damaged.

Mr. Chelliah Rajadurai continues to be the Minister for Hindu Religious Affairs.

LANDMINE DEATHS

Twenty three Air Force personnel were killed in a powerful landmine blast at Morawewa, Trincomalee, last Friday, according to the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

The Government reported that only nine Air Force personnel, including 3 corporals, were killed in the ambush.

In another blast in Pottuvil, a sub Inspector of Police travelling in a jeep was killed.

HOSPITALISED

Fifteen soldiers were admitted to Valaichenai Hospital after a direct confrontation between commandos and militants at Puli-paynthakal (literally, Tiger's Leap).

KILLED


Five soldiers and two militants were killed in a direct confrontation at Point Pedro last Sunday.

DAMAGED

Two hotels in the grand Bazaar area and a tourist hotel close to the Jaffna Fort were damaged when shells were fired from the Jaffna Fort on Friday night (18th April)

OFFICE BURNT

Students' birth certificates and other valuable documents were burnt when the office of the Pooneryn Vidyalayam—about 100 yards away from the Army Camp—was set on fire by unknown persons.



உங்களுடன்

தம் உயிர் சுந்து இம் மண்ணிலே விடுதலைப் பரிசை உரம்பிறற் செய்து விட்ட தியாகிகளை நாம் என்றும் மறக்க முடியாதது மறந்தால் நாம் மனிதம் அற்றவர்களாகின்றோம்.

எம் கோழர்கள் -- நாம் எப்போதும் ஒரே குடும்பமாக வாழ்பவர்கள். இனிய உறவுகளை துறந்த நாம், எம்மை நேசித்து நம்மோடு நாமே ஐக்கியமாகி இறுகப் பிணைந்து விட்ட ஜீவன்கள். நமக்கு நாமே தாயாகி, தந்தையாகி, இனிய உறவாகி, இணைந்திருக்கின்றோம்.

எம்மோடு எப்போதும் இடப்புகள் -- எமக்கு மிக நெருக்கமானவர்கள் துறந்தமாதலே பிரிந்து விடும்போது, எம்மோடு ஒன்றாக, எம்மோடு ஒன்றாக, அவர்களின் பிரிவுகள் எம்மை நிலைகுலையச் செய்கின்றன. "நினைவினைத்து நாம் அழுவில்லைத்தான்" அழிமுடியாததான். ஆனால் நாம் அடைய முடியாததை சொல்லமுடியாதது. சொன்னாலும் யாருமார் புரிந்துகொள்ள முடியாதது.

புரட்சிக் காரர்கள் என்றால் கடனமானவர்கள் என்று எண்ணும் இந்த உலகம் பாவிதர்களான மிகவும் மென்மையானவன் மிருதுவான உணர்வுகளைக் கொண்டவன் அதனால்தான் புரட்சிக்கே புறப்பட்டவன். உன் பாத உணர்வில்லை. அந்த மென்மையான இனிய உள்ளங்களோடு நாம் உறவாட வாழ இன்னுமொரு பிறவி கிடைக்காதா என்று ஏங்குகின்ற ஏக்கங்கள் யாருக்கும் புரியாமலிருக்கலாம். ஆனால் எம்மைச் சார்ந்தவர்களால் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும்.

அந்த தியாகிகள் கடந்துவந்த பாதை கடனமானதுதான். அந்தக் கடனங்களை எம்மோடு இறுதிவரை பகிர்ந்துவந்த எம் இனியவர்கள் இடையிலே உதிர்ந்து விடும்போது

எம் தாயை இழந்த துயர், எம் தந்தையை இழந்த துயர், எம் இனிய உறவுகளை இழந்த துயர், இவைகளையும் கடந்த துயர் உண்டு என்றால் அவற்றையும் கடந்த துயரடையும் எம்நிலை யாருக்கும் புரியா.

ஒருவனைப் பிரியும் போதே இந்தநிலை எழும் போதுபதினறு உயிர்களையும் ஒரே சமயத்தில் ஒரே தாக்குதலில் பலி கொடுத்த எம் நிலையை எந்த வெற்றியும் எந்தச் சந்தோஷமும் சீரமைத்து விடமுடியாது.

தம் இனிய கனவுகளை இம் மண்ணிலே புதைத்து விட்டு இந்த மண்ணின் விடுதலைக் காகப் புறப்பட்ட அந்தப் பதினறு ஆருயிர்களை இந்த மண் மறந்து விடக்கூடாது. அவர்களின் ஆத்மாவின் கீதங்கள் இன்றும் எம் உள்ளங்களில் ஒலித்துக் கொண்டிருப்பதை இம் மண்ணின் மைந்தர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

1

மனித மூலக்களே காணமுடியாத காடு, காட்டை ஊடறத்துச் செல்லும் ஆற்றின் இரு கரையும் செழிந்திருந்த மரங்கள் எம்மை வரவேற்கின்றன. காட்டில் பூக்கும் ஒவ்வொரு பூவும் எம்முடன் பேசுகின்றன. அங்கே வீசும் தென்றல்; அங்கு பாடித்திரியும் பறவைகள்; ஓயாமல் நீகாரமிடும் வண்டுகள் இவைதான் எமது சொந்தங்கள். இந்த வகையில்தான் அந்தக் காடு ஒவ்வொரு கெளரவமாவதும் நேசிக்கப்படும் தாயாகி விட்டாள்.

ஆற்றும் வழமைபோல் காட்டில் குளிர்மை இருந்தது; எமது வீரர்கள் அணிவகுத்து நின்றனர். இராணுவ முகாமம் அகழிக்க பல மைல்கள் செல்ல வேண்டியிருந்தது. எல்லோரும் ட்றக்கரில் ஏறினர். ட்றக்கர்கள் இரைச்சலை எழுப்பிக்கொண்டு காட்டுப்பாதைகள் ஊடாக வேகமாக ஓடுகின்றன. பாதைகள் சீரில்லை; பெரிய மரவீரர்கள் பாதைக்குக் குறுக்கே கிடந்தன. குன்றுகளும், குழிகளும் பார்த்தின்ற இடமெல்லாம் தெரிவித்தன.

“தடசம்” “தொம்” என்ற சத்தம் பலமாக கேட்டுக் கொண்டு இருக்கிறது.; சேறும் சகதியுமான பாதை; சேறறினுள் சில்லுகள் புதைத்து சேற்றை அகலி விசுக்கின்றன. ட்றக்கர்களில் இருந்த தோழர்களின் ஆடைகளில் சேற படிந்தது;

“மாமா என்ன சேறடிக்குது?” என்றான் சைமன்,
“ஓம் அம்மான் அது அப்படித்தான்” என்றான் மாமா
பெட்டிக்குள் இருந்து சிரித்துக்கொண்டு சைமன்
“மாமா படி விடாம வடிவா ஓடு இங்கேயேக் கத்து
கே தாவி வடுக்” என்றான்.

“அவ்வாறு பார்ப்பம் என்பது போல் மேலும் சீவகமாக ஓடுகின்றான்.

“ஆறன் ஓடுவதும் சண்டைரிட்டுக் கொண்டால் எங்களு
கூட வல
“மாமாடிக்காம போகும்” என்றான் பழக.

ட்றக்கர்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். மேலாவின் ட்றக்கர் சேற்றில் புதைந்து விட்டது. எந்தப் பாதையின் இடந்தரம் எடுத்துவிடும் திறமை அவனிடம் உடந்தது. எல்லா நம் உதவி புரிந்தும் முடியவில்லை; சிறிய தூறுத்தல் படிக்கலை எடுத்து வந்தான் வேதா.

“உம் நிறக்கப் போறான் பாருங்க” என்றான் சைமன்;
“அம்மா போடாப்பா சைமன்” என்றவன் ஒரு முன்
கூட திசையில் முட்டா தவறு படிக்கலை கொடுத்து
விட்டு ஒரு தழுவுவதால் மூசிக் கொண்டு ட்றக்கர் வந்து
விடுகின்றது. வேதா இல்லாக ஒரு சிரிப்பு சிரித்தான்.

ட்றக்கர் ஓட்டுவதில் மாமாவிடம் ஒரு தனி இரவுப் உணவு. ஒரு பக்கம் உயரம்மற்றக்கரை சரியான பள்ளம் ஓடி வரும் போது தான் தென்படுகின்றது. புரளிப் போல் சேறா என்று எல்லோரும் ஒரு கணம் நினைத்தோம். வெட்டிக்கொண்டு சீரில்லை அழுத்தினான். சிறு மரக் செடிகளை முறித்து நின்றதும் சும்பி ஒரு பார்ஷன்; தாக்கு உறபரண புரள விடாமல் எடுத்திறம் என்ற பழகு.
“எப்படி வந்தான் ஓட்டம்” என்றான் மாமா

“நல்லாயிடுக்கு கிடுகை இறிலேய்ய முடிச்சிப்பார்த்திறம்”
என்றான் கெவடி.

“கிழடு நீ அம்மாயிடு” என்றான் வேதா;
ஆறவரும் சண்டையிட்டிக் கொள்கின்றனர்.

ட்றக்கர்கள் மீண்டும் ஓடத் தொடங்குகின்றனர்.

இருபக்கமும் நின்றுருந்த மரக்கிளைகளை உரவினா முடிகள் உடலைக் கீறின. பன்னம் ஒன்றில் சில்லுகள் விழுந்து பெட்டிக்குள் இருந்தவர்களை தூக்கி குத்தியது. குலுக்கிய வில் இருந்து மீளவதற்கு முன் அடுத்த பன்னம்

மாறி மாறி உடலை நோதல் படுத்தியது. எனினும் இப் பீரணிகள் ஊடாகவும் இவ்விசிய முனைப்போடு தான் இயங்கினோம்.

நெடுசில் நிறைந்திருந்த மண்ணின் நினைவுகள் நீண்ட பயணத் தொடரின் வேதனை அப்போது உறுத்தலில்லை; காட்டுப் பாதையூடாக ஓடிக்கொண்டிருந்த ட்றக்கர்கள் ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தது. ஆற்றக்குள் ஊடி புதையலாம்; இறங்கி நடந்தால் தனியே ட்றக்கரை எடுக்கலாம். என்று பேசிக் கொள்கின்றனர். மாலை நான்கு மணிக்கு ஆரம்பமான பிரயாணம் இன்றும் முடியவில்லை “இரவு நேரத்தில் அதுவும் குளிரில் தண்டிக்குள் இறங்கி நடக்கிறதெண்டால்”..... என இழுத்தான் கெவடி. எல்லோரும் ட்றக்கர்களில் இருந்து இறங்கி ஆற்றிலுள் இறங்கினர்.

கரணுகள் ஊடாக காற்று சில் என்று குளிர்ந்தது.

முழங்காறுக்குச் சற்று மேலே மடித்து விடப்பட்ட பச்சை நிற உருமறைப்பு ஆடைகள், ஒன்றுக்கே சேர்த்துக்கட்டிய சப்பாந்துக்கள் இரண்டும் ஒரு கையில்; ஒவ்வொருவர் சதான்களிலும் பைகள்; மறுகையில் ஆயுதங்கள்; இந்நிலையில் சேற்றினுள் புதைக்கின்ற கால்களை இழுத்து இழுத்து தூக்கி நடந்து கொண்டிருக்கின்றனர். தண்ணீர் மட்டம் இடுப்பளவையும் தாண்டி வயிற்றையும் நனைத்தது. சிலர் தடுமாறி விழுந்து விட சரிந்தபோது மற்ற நண்பர்கள் அவர்களை அணைத்து நிலைப்படுத்திக் கொண்டு ஆற்றைக் கடந்து விடுகின்றனர். நீளமான உருமறைப்பு ஆடைகளில் இருந்து நீர் சிந்திக் கொண்டிருந்தது; இரண்டு ட்றக்கர் தோழர்களை மறுகரையில் ஏற்றத் தயாராய் நின்று கொண்டிருந்தன.

வேதா தோழர்களை திரும்பிப் பார்க்கிறான்.

என்னமான் வேதா! இறங்க வேணுமோடா? எனத் தோழர்கள் வேதாவைக் கேட்கின்றனர் அதற்கு அவன் இல்லைமான் இருக்கிறேன் என்றான். ட்றக்கர் ஆற்றினுள் இறங்கியது; பெரிய சில்லுகள் நீரை அகலி தோழர்கள் மீது விசுக்கின்றன. பெட்டிக்குள் இருந்தவர்கள் நனைக்கின்றனர்; குளிரைவிட ஊடறத்து ட்றக்கர் உருக்கு கொண்டிருக்கின்றது. மாமாவின் ட்றக்கரும் பின்னே வந்து கொண்டிருக்கின்றது. கிபித் வெளிச்சம் நீரில் பட்டு மரக்களில் தெரிந்திருந்தது. காத்தானின் ட்றக்கரும் ஆற்றில் இறங்கித் தயாராக வந்த நிதிக்கிறது, ஒளி வெள்ளத்திடு அந்தப் பகுதி மிதந்தது:

வேதாவும் மாமாவும் அதிரிந்த வாணசாரதிகள். இவர்கள் ஓடும்போது தனி விமரிசனம் எழும் ஓட்டிக்கட்டான் போலிஸ்திசையத் தாக்குதலை முடிந்த விட்டு விடுகளைக் கிழித்து ஓடிய ஓட்டம் தான் நினைவில் வரும்; இவர்களால் பரிதாபப்பட்ட சாரதிகள் எத்தனை பேர்;.....! “ட்றக்கர் புதைத்து விட்டது” என்று காத்தானின் செய்தியை வேதாவின் வோக்கி ரோக்கி அவநியது; வேதா ஆற்றின் இறங்கிச் செல்கிறான். ட்றக்கர்கரை வந்த சேர்கிறது. ஆபத்தானதும் துயரம் மிக்கது மான பாதைகள் ஊடாக பிரயாணம்; எல்லோரிடமும் மெனனம் மூத்திருக்கின்றது. பாருக்கும் பேசக் வரவில்லை சீரில்லாதி இருக்கின்றனர்.

நீராக நனைந்த கடைசியப் பிழிந்த உதறிக் கொண்டு சைமனும் ஜெனும் ஏதோ பேசிப் பலமாகச் சிரித்துக் கொள்வது கேட்கின்றது; அந்தச் சிரிப்பு எக் லோரது மெனனத்தையும் குதறிக் கொண்டுமூந்தது. “கெரும் மாறிப்போச்சு” என்று ஜெனக் கெவடியோடு பகிடி விட்டதனால் தான் அந்தச் சிரிப்பு; அவனின் அந்தக் குறுப்புத்தனம் எல்லோரையும் சிரிக்க வைத்தவிடும் தோழர்கள் மீது பயங்கரமாக அன்பைச் செலுத்தும் அவன் தோழர்கள் அந்த இருளில் நனைந்து பேசாமல் நித்ப தால் அவ்வாறு சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு நாள் பலத்த மழை பெய்தது. எமது கூடா ரங்கை ஊடாக நீரடித்து ஓடிக்கொண்டிருந்தது. சூதியாக ஏறபாடு செய்திருந்த அமைதிடம், அவ்வளவு நன்றாக இருக்கவில்லை, இதனால் மரங்களுக்குக் கீழே ஒதுகிக்கொண்டு பரண்களில் ஏறி மூசுகளை முழுகிக் கொண்டு வந்தது. காண்டும் நடுகிழவாறும் இருந்த தோழர்களை நோட்டமிட்டவாறு அவன் நின்றுகொண்டிருக்கிறான். மதிய உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதால் அடுப்பில் நீர் நிறைந்து கிடக்கின்றது. விற்றுக்கொண்டும் நின்றது விட்டன. தேநீர்கூட அருந்த முடியாது. பசிக்கான ஒருபுறம். சனிதன் பிடிச்சமழை இந்த நேரத்திலேயே பெய்யவேண்டும் என நினைத்துக்கொண்டு தோழர்கள் பேசாதிருந்தனர். அந்த நேரத்தில் ஏதாவது கதை செய்வான். ஜெகன் கதை சொல்கிறான் என்றாலே ஒரே சிரிப்புத்தான். துயரம் சூழ்ந்த நாட்களில் இருந்து மீட்டு எழுந்து சந்தோஷக்களை ஊட்டும் திறன் அவனுக்குரியதே.....

2

காட்டுப்பாதையூடாக மரங்களையும் செடிகொடிகளையும் விலக்கிக் கொண்டு ட்றக்கர் ஓடிக்கொண்டிருக்கிறது. இருண்ட காடு, சாமம் ஆகிவிட்டிருந்தது. பிறைகளை முறித்துச் சலசல..... என்றசத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி எம் பதினாறு தானியங்கித் துப்பாக்கியை சூதியாகத் தயார் நிலைக்கு மயூரன் எடுத்திருந்தான். மயூரன் வேதா அழைத்தான். ..அவதானமாகப் பார்., என மயூரனிடம் பஸிக்கிறான் மயூரன் சிறந்த பார்வை சக்தியுள்ளவன். , முள்ளம்பன்றிகள் ஓடுகின்றன., என்று கூறிவிட்டு தனபாலோடு பேசிக்கொண்டிருக்கின்றான்.

மயூரன் சிறந்த போர்ப்பயிற்சி எடுத்திருந்தான். மனதை ஒரு நிலைப்படுத்தி குறியை எய்வதில் அவனிடமிருந்த திறமை எம்மை விடக்கவே செய்யும். அந்தச் சிறுவயதில் யாரும் பெறுவதே இயலாது. மரங்களை நேரங்களில் பயிற்சிக்காக கொடுக்கப்பட்டிருந்த AIR GUN துப்பாக்கியை தூக்கிக் கொண்டு திரியும் அழகே அழகு!

பறந்து கொண்டிருக்கும் காக்கா ஒரு விசை இலக்கு வைப்பதில் தான் அவனுக்கு பிரியம். ஒரு முறை காக்கம் ஒன்று மேலே பறந்து கொண்டிருந்தது. அதன் இறக்கைகளை அகல விரித்து விமானம் இறங்குவதுபோல் நிலத்தை நோக்கி பறந்து கொண்டுவரும் திடீரென மேலே முயலுமாக இருந்தது. இந்த நேரத்தில் அவனது இலக்கு விரைவாக வைக்கப்படுகிறது. காக்கம் மணலில் இறக்கை விரித்து துடித்துக்கொண்டு கீழே விழுந்தது. இவ்வாறு பயிற்சி முடியவில்லை அவனிடம் காணப்பட்ட திறமைகள் சொல்லியடங்காது. காக்கங்கள் அவனது திறமையைப் பன்மடம் 5 வளர்த்தது.

சமையல் வேலைகளையினும் சரி எந்த வேலைகளையும் திறம்பட செய்து முடிப்பான். துடியாட்டம் மிக்க அவனது தோற்றம், வெளிநீர் சிரிப்பும் நெஞ்சில் இன்றும் திரையிடுகின்றன.

மயூரன் வயதில் இளையவனாக இருப்பதால் அவனை எல்லோருமே தம்பி என்றே அழைப்பார்.

பாசிகளின் கீதங்களும் யானைகளின் பிளிறல்களும் நாயின் ஊசாச்சத்தங்களும் போன்றவைவும் காணக்கூடிய இன்னிசை நிகழ்வுகள். காத்தாலின் ட்றக்கர் வெளிச்சம் மரங்களைத் தழுவிச் சென்று கொண்டிருக்கிறது. நடுக்காடு.

மனிதசஞ்சாரமற்ற பிரதேச எல்லைகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. பின்னால் எழுந்திருந்த தூசுமண்டலங்கள் ஊடாக ட்றக்கர் வெளிச்சங்கள் தெரிந்தன. பாலையின் நடுவே பெரிய பன்னம் இருந்தது. நிறுத்தி உடலை அசைத்து ஸ்ரேறிக்கை வெட்டித் திருப்பி எடுத்துச் சொண்டிருக்கிறான். காத்தாலின் நினைவின் நரம்புகள்

படர் என்று ஒலித்தது. அவனது எண்ணங்களில் சூழ்ந்த நிலையை அறவே மறக்க முயல்கிறான். ஆனால் அவனால் முடியவில்லை. அவனின் காதல் 'ட்றக்கர் இரைச்சல் கேட்கும் போது நிலைகள் போவதாக நினைத்துக் கொண்டு நின்ற என்ற அவனின் வார்த்தைகள் அவனின் பரிதவிப்பை ஒரு கணம் அவனில் நிலைக்க வைத்து விடுகின்றன. 'பாவம் அஃன்; நான் இறந்து விட்டாலும்' என்ற அவன் கவலை கொள்கிறான். ட்றக்கர் இரைச்சல் சதா தெருவிட கேட்டுக் கொண்டும் அஃன் அடையல் வேதையை எண்ணிக்கடப்பார்க்க முடியாத அவனின் அந்தக் கணங்களி துடியாய் துடித்தன.

"காத்தான்.....காத்தான். நான் வேதா பேசுகிறேன்" எனக் கூறிவிட்டு பதினாக்கா காதலினை. "வேதா நீங்கள் பேசுவது தேளிவாக கேட்கிறது," என்று காத்தான். இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

நல்லதும் பாதுகாப்பானதுமான ஓரிடமாக ட்றக்கரை நிறுத்தும்படி வேகக்கி ரோக்கி ஒலிக்கிறது. அடர்ந்த மரங்களுள்ள காட்டை அண்டி கிறு வெளி காணப்பட்டது அந்த வேளையை அண்டி ட்றக்கர்கள் தரிக்க தயாராயின எல்லோரது ட்றக்கர்களும் வந்து சேருகின்றன.

வேதா இறங்கி நடந்து வந்தான். சிரித்துக் கொண்டவாறே ஜெகன் ஆச்சரியத்தோடு "என்ன டாப்ப. இந்தப் பாதையில் ஓடுவது... - இரவும் நித்திரையில்லை சாதுவா தூக்கி விட்டா எல்லாம் போய்ச்சுது" எனச் சொல்லிக் கொண்டு தோளில் கை போட்டு சிரித்துக் குதூக வித்து நிதினின்றனர்.

ட்றக்கர் பெட்டிகளுக்குள் செல்லும் தோழர்கள் குறண்டிக் கொண்டு கிடக்கின்றனர்.

விடிவதற்கு சில மணி நேரங்களே இருந்தன: குளிர்காற்று மேனியைத் குளிர்ந்தி அழுதித் சென்றது. மரங்களை இழுந்து பனி நீர்த்துவிடச் சிறிதிக் கொண்டிருக்கின்றது. பறவைகள் வடியலுக்கான சிதம் இசைத்துக் கொண்டிருக்கின்றன. ட்றக்கர்கள் மீதும் பனி நீர்கள் படிந்திருக்கின்றன.

விடிய நடைப்பயணம் மேற் கொள்ள வேண்டியிருந்தது. சில்கள் இராணுவத்தினர் காட்டுள் வரவசம். என்ற ஐயம் பப்பாட்டின் பேரில் காவல் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. காட்டில் மணல் பகுதியாக இருந்த இடத்தை நோக்கி வேதாவும் சைமனும் ஜெகனும் ஓய்வை எடுத்துக் கொள்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.

குரிய உதயத்தோடே அந்த நீண்ட வழிப்பயணம் ஆரம்பமாயிற்று. நீண்ட ஒற்றையடிப்பாதைகள். அந்தப்பாதைகள் நெளிந்தும் கிடந்தன.

காடு பற்றிய அறிவு உடையவர்களால் மட்டுமே அங்கு நகர்ந்து கொள்ள முடியும்.

சிறந்த வழி காட்டியாக காந்தியன்னைனும் செயற்பட்டார்: சுற்றிலும் பழகிய காட்டுச் சூழல். இராணுவ சேருடைகளை நோட்டமியந்திரத்துப்பாக்கிகளோடும் வரிசையாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதிகாலைப் பொழுதிருந்து நடக்கத் தொடங்கியவர்கள் இன்றும் பன மைல்கள் நடக்க வேண்டியிருந்தது:

"எனது நாட்டில் ஒரு சரன் நிலம் எஞ்சி இருக்கும் வரை"

எமது வீரர்கள் நடந்த பாதைச் சுவடுகள் இருக்கும் வரை

"எனது தன்னுணர்வு இருக்கும் வரை

விடுதலைக்கான பயங்கரப் போரை

எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்"

என்ற தொனிப்பு அந்த வரிசையின் நகர்வில் இருந்து எழுந்து கொண்டிருக்கின்றது.

எல்லோர் முகத்திலும் சந்தோஷம் நிறைந்து கிடக்கின்றது. அவர்கள் உறுதியாக நடந்து கொண்டிருக்கின்றார்கள்.